

அலகு 5

பயன்பாட்டுத்தமிழ்

ஆவணங்கள்

ஆவணங்கள்:

சாதிச் சான்றிதழ், வருமான சான்றிதழ், மருத்துவச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல் என அனைத்தும் ஆவணங்களே! பொது வாழ்க்கைக்கி உதவுபவை அனைத்தும் ஆவணங்கள் ஆகும்.

செப்பேடுகளும்
கல்வெட்டுக்களும்:

தமிழக வரலாற்றைப் படைத்தவர்கள் செப்பேடுகள் பற்றியும் கல்வெட்டுகள் பற்றியும் ஓரளவுக்குத் தெரிந்து இருப்பர். வேள்விக்குடி செப்பேடுகள், தளவாய்புரம் செப்பேடுகள், கூரம் செப்பேடுகள், சிவகாசி செப்பேடுகள், பார்வதிபுரம் செப்பேடுகள் முதலியன சிறந்த ஆவணங்களுக்கு எடுத்துக்காட்டானவை.

கல்வெட்டுகள்:

தமிழக கோயில்களில் காணலாகும் கல்வெட்டுகள் சிறந்த ஆவணங்களாகும். பெரும்பாலானவை தானம் காணிக்கை பற்றி எழுந்த ஆவணங்களாகும். எனினும் வேறு வகை செய்திகளையும் கல்வெட்டுகளில் காணலாம். கல்வெட்டுகளில் அக்கால மன்னர்கள் பற்றிய செய்திகள் பல உள்ளன.

ஆவணம் எழுதும் கலை:

ஆவணம் எழுதுவது பழங்காலம் முதலே நல்ல வருவாய் குரிய பணி என்று நன்கு புலனாகின்றது. பட்ட வகுப்பிலும், முதுகலை வகுப்பிலும் தமிழ் பயின்ற இளைஞர்கள்

மேற்கொள்ளத்தக்கப் பணியில் இதுவும் ஒன்று. இத் தொழிலுக்கு உரிய பயிற்சிகளையும் தேர்வுகளையும் எதிர்கொள்ள வேண்டும்.

இடைக்கால ஆவணங்களின் மொழி நடை:

ஆவணங்களில் இடம்பெறும் மொழிநடை, மிகவும் கலப்பு உடையதாக மாறிவிட்டது.

எழுதியவர் பெரும் பரிசு:

பழங்காலத்தில்

செப்பேடுகளை எழுதியவருக்கும், கல்வெட்டில் பொறித்தவருக்கும் கணிசமான அன்பளிப்புகள் வழங்கினர். அரசருடைய மெய்க் கீர்த்தியை புனைந்த அறிஞர்களையும், ஆவணங்கள் வரைந்த புலவர்களையும் மக்கள் நன்கு மதித்தனர். தமிழ் பட்டதாரிகள் இனி ஆவணங்களை வரையலாம் என்று பட்டம் வழங்கினாலே இந்நிலை மாறும்.

ஆவணம் எழுதும் முறை:

ஆவணம்

எழுதுவோர் உலக நடை அறிதல் வேண்டும். சட்ட அறிவும் கொண்டு இருத்தல் நன்று.

தனித்துறை:

நில விற்பனை பத்திரம் ஆயின் இடம் பெற வேண்டிய தகவல்கள் பல உள்ளன.

- 1) விற்பனைக்கு உரிய நிலத்தில் வேறு யாருக்கும் உரிமை இல்லை என்ற உறுதிமொழி.
- 2) நிலத்தின் மீது பொறுப்போ, நீதிமன்றத் தீர்ப்போ வேறு வகைவில்லங்கமோ ஏதும் இல்லை என்ற உறுதிமொழி.

- 3) நிலத்தின் மீது அடைமானம் ஏதும் இல்லை என்ற உறுதி.
- 4) அப்படி ஏதும் ஏற்படின் தாமே தம் செலவில் வில்லங்கத்தை தீர்த்துத் தரும் உறுதிமொழி.
- 5) இழப்பு ஏற்பட்டால் அதை ஈடுசெய்யும் உறுதிமொழி முதலியவை இடம்பெற வேண்டும்.

வருவாய்:

உதவுகின்ற வகையில் பணம் ஈட்ட வாய்ப்பு , வீட்டு விற்பனை பத்திரம் என்றால் இருபுறத்தவருமே அன்பளிப்பு வழங்குவர்.

ஆவணங்களில் நற்றமிழ்:

ஆவணங்களில் எளிய தமிழைப் பயன்படுத்த வேண்டும். பிறமொழிச் சொற்களை விலக்கி வைத்து, பழகிய எளிய பொருத்தமான செறிவானதமிழ்ச்சொற்களைப் பயன்படுத்த வேண்டும். சான்றிதழ்கள் என வரக்கூடிய அனைத்துமே ஆவணங்களாகும்.

வினா

1. ஆசிரியர் கடிதம் குறித்து கட்டுரை வரைக.
2. அலுவலகக் கடிதம் குறித்து கட்டுரை வரைக.
3. பதிப்பாசிரியர் பணியினை தொகுத்துரைக்க.
4. மெய்ப்புத் திருத்தலும் நூலாக்கப் பணியினை குறித்து கட்டுரை வரைக.
5. ஆவணங்கள் பற்றி கட்டுரை வரைக.

திறன் அடிப்படையிலான
விருப்பப்பாடம் -1

பயன்பாட்டுத் தமிழ்-1

தாள் -1

கா. பட்டாபிராமன்- மொழிப்
பயன்பாடு நியூ செஞ்சுரி புக ஹவுஸ்
(பி)லிட், 41-பி, சிட்கோ இன்டஸ்டரியல்
எஸ்டேட் அம்பத்தூர்.

ஆசிரியர் கா. பட்டாபிராமன்
அவர்களுக்கு நன்றி...